

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, APRIL 6, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 3rd day of April, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

n.
BERTRAM HILL,
Assistant Government Agent.

Description of Lands referred to.

The following lots, all situated in the villages Debatgama, Udagage, and Debatgama in Tumpalata patty of Paranakuru korale, in the Kegalla district, as described in the annexed plan:—

Lot 5,291 on preliminary plan 8,017 called Pallegalamukalana, in extent 49 acres 2 roods and 12 perches; and bounded on the north by Urakande Alutwatta and the korale boundary of Galboda korale; on the east by Galwalakapapuhena, Kehelwaranwehena, Palawalgahena, Kandaudamankadahera; on the south by Kapuhena and Migahahena; on the west by Polagalumukalana and Urakanda estate described on title plan 44,104.

Lots 1,086, 1,087, and 1,088 on preliminary plan 422 called Galudupitiya, in extent 5 acres and 38 perches; and bounded on the north by a portion of Crown land called Gorakagahamulchenemukalana and the village boundary of Parapitiya village; on the east by Crown land called Gorakagahamulchenemukalana, a path, Attalewatta, and the village boundary of Parapitiya village; on the south by Denagewatta; on the west by Weyanelia-ela and a Mala-ela.

ලේඛී පහත සඳහන්වෙන ඉස්ම් සම්බන්ධ අයිතිවාසිකම්කානු ඇති කොනෙක් ඉස්නවා, තම් එම වැඩි 1900 ක්වා අපේරු මස 3 වෙනි දින පට්ටේ තුනම්පාසයන් ඇදාළුන කුළුලේ ක්විලෝරියට ඇවිත් ම, ඉදිරිපිට ගෙණ්සිට එකී ඉඩ්ල්ටලට හෝ ඉහු එකකට තිබෙන අයිතිකම නොහොතු ඒ සම්බන්ධ තිබෙන වැදගත්කම කියා නොසිරියෙන් තු පාරු රැක්වූ දිසාලේ කුළුලේ ල දසුනුක්කාලේ උපත්ස්සා උස්නාස්සේ වන බිජ්ප්‍රාලිජ්ල් උන ම, තිසින් වැඩි 1897න් 1 වෙනි ආසුප්පනීනේ සහ 1899දේ 1 වෙනි ආසුප්පනීනේ මට ලැබූ තිබෙන බලපුද්‍රියකම් ල ප්‍රකාරයට, අයිතිකමකා කියා නොසිරිය එම ඉඩ්ම් රුපසාත්ක ඉඩ්ම් බව මගේ අන්සන ඇති ලියිල්ලුක්කා එළිදරව කරන බව මෙයින් දකාගත ප්‍රධානී

ବିରୁଦ୍ଧ କିଳ,
ଅଣ୍ଟନ୍଱ାଲେଖି ଦୃପତିରଙ୍ଗନ୍ତ ଲମ୍ବକ.

1. කුගලුලදිස්ත්‍රික්කුවට අධිනිපරණකුරුකෝරලේ තුන්දාලාන්තපත්තුවේ දෙබඳගම උබඩා, ගෙය සහ දෙබඳගම පිහිටා, තිබෙන මිට අමුණුපු සහයෝග සිතියමේ පෙනීයන ඉඩ්ලිකවිට්ලල මාසිම්—අක්කර 49ක්, රුඩ් 2කක්ත්, පර්වස් 12ක් විසාලකම ඇති ජෞම්මර 8,017 නේ මූල් සිතියමට අඩංගු පලේයල මූක්ලානු කියන නෙ, මළුර 5,291 කේ විම්කවරියට මාසිම්—ලැතුරට උරුක්කුන්දේ අලිඹුවන්ක සහ ගලබේඩිකෝරලේ කෝරලේ මාසිමද; තැගෙනුස්ටරට ගලවුලුකපාපුස්ක, කෙහෙල්වරවේ සේකු, පළවුල්ගොලේස්ක, හෘදාලුවම්පකඩිස්ක; අදුනට කපුස්ක සහ මිගහසේනයද; බිස්කා, සිරට පෙළුයුතුමකුලානු හා සහ නොමළුර 44,104 දේ දැඩිරුකුඩ්සිලේ පෙනෙනු උරුක්කුන්දේ විනුතද.

2. අක්කර රුහුත්, පරවස් 38ක් විසාලකම ඇති නොම්මර 422ක් මූල් සිනියමට අඩංගුවූ ගලු උඩපිටිය කියන නොම්මර 1,086, 1,087න් සහ 1,088වේ දිල්කඩිල්ලට මායිම්-ලුතුරට ගොරකාගග මූලගේශ්න මුක්කාන කියන රුහසන්තතා ඉඩමෙන් කොටසක් සහ පරපිටියේ ගම්මාසීමද; තැනෙණෙන්ට ගොරකාගගමූලගේන් මුක්කාන, අඩංගු, අවටි, ලේවන්ත සහ පරපිටියේ ගම්මාසීමද; දකුනට දෙන ගේ වයාතද; බ්ස්නාසිරට මියන්ත්තියේ ඇලු සහ මලදෑල.



1900 ம் ஆண்டிலே சித்திரையா 3 ந் தேதியிலுள்ள மாசத்துள்ளே இதினே பின்னர்க் கோலலப்படும் காணியிலே எதும் உடன்தையுள்ளவர்களென உரித்தப்பேசுவர்கள் யாராமுன்றானால், அவர்கள் கேகாலீக் கச் சேரியிலே எனக்கு முன்பாகத் தெரிப்பட்டுக் குறித்த காணிக்கு அவ்வளது அத்தே யாதும் உடன்தைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, சபரகாம மாகாணத்தைச் சேர்ந்த கேகாலீ யஸ்திரிக்கு உதவி அரசாட்சி ஏசன்டு பற்றிறம் ஹில் ஆகிய நான் 1897 ம் 1899 ம் ஞா-த்து 1 ம் இலக்கக்சட்டத்தினால் எனக்குத் தரப்பட்டுள்ள தத்துவமங்களின் பிரகாரம் உரித்தப்பேசுப்படத்தாக்கிய குறித்த காணிகள் முடிக்குரிய ஆதனமென என்னுடைய கையொப்பத்தோடு முத்திலே வெளிப்படுத்துவேன் என்பதை அறிந்துகொள்க.

பற்றிரம் வில,
உதவி அரசாட்சு வசன்டு.

கட்டிய காணிகள்.

கேள்வி டிஸ்திரிக்கைச் சேர்ந்த பறன்குருகோறனை தும்பலாத்தைபத்து தெபத்தொம் உடபாகையும் தெபத்தொம் என்கிற கிராமங்களில் இருக்கும் பலரகலமுக்கலான 8,017 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற 5,291 ம் இலக்க தண்டல் காண்கிற 49 ஏக்கர் 2 ரூட் 12 பர்சன் விசாலமுள்ளது, இத்துடன் அணைத்திருக்கும் பிரதமபடத்தில் காண்கிற தண்டிக்கு எலக்கயாவது : வடக்கு-ஷைருகங்தெபதுவத்தையும் கல்படகோறனை கோறனை எலக்க ; கிழக்கு-கவ்வலகப்பரப்புன, கெலவைறுஞ்சேன, கந்தேடுமன்கடேன ; தெற்கு-கப்புவனயும் மீகான : மேற்கு-44,104 டமிட்டல் பிளான் கடதாசில் கண்டிருக்கும் பொல்கலமுக்கலானயும் உதாகந்த தோட்டமும்.

2. 422 ம் இலக்க பிரதமபடத்தில் 1,086, 1,087, 1,088 ம் இலக்க தண்டிகளில் காண்கிற கலுத்தபிட டிய 5 ஏக்கர் 38 பர்சன் விசாலமுள்ளது, இதன் எல்கையாவது : வடக்கு-அரசாட்சியாருக்குச் சேர்ந்த ஒரு பங்கு கொறாதக்கழறுவனமுக்கலானையும் பறபிட்டிய கிராமத்தின் எல்கை : கிழக்கு-அரசாட்சியாருக்குச் சேர்ந்த கொறாதக்கழறுவேணையும் ஒரு பாகையும், அத்தலேவத்தையும் பறபிட்டிய கிராமத்தின் எல்கை : தெற்கு-தெற்கேவத்த ; மேற்கு-வெறெவியே அலவும் ஒரு மல்லை.



Situation : Tumpalata pattiwa of Paranakuru korale.

Villages : Debatgama Udabage.

Lot.		Preliminary plan 8,017.	Extent. A. R. P.
		Name of Land.	
5291	...	Pallegalamukalana	49 2 12
		Preliminary plan 422.	
		Village—Debatgama.	
1086	...	Galudupitiya	4 0 20
1087	...	Do.	0 2 38
1088	...	Do.	0 1 20

Surveyor-General's Office,
Colombo, December 22, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.